

- ▶ நியூ சவுத் வேல்ஸ் முழுவதும் இப்போது கிட்டத்தட்ட 11.3 மில்லியன் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன! 16 வயதுக்கு மேற்பட்டவர்களில் 91.1% ஆனோர் முதலாவது தடுப்பூசி மருந்தளவைப் பெற்றிருக்கின்றனர், அத்துடன் 76.5% ஆனோர் இரண்டு மருந்தளவுகளையும் பெற்றுள்ளனர். 12-15 வயதிற்குட்பட்டவர்களில் 71% ஆனோர், தடுப்பூசியின் ஒரு மருந்தளவைப் பெற்றுள்ளனர் மற்றும் 23.3% ஆனோர் இப்பொழுது முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டுள்ளனர்.
- ▶ இது ஒரு அருமையான சாதனை ஆகும். தடுப்பூசிகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ள உங்கள் எல்லோருக்கும், மற்றும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள முன் வந்த, சமூகத்தில் இருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி.
- ▶ நேற்று இரவு 8 மணிக்கு முன்னரான 24 மணி நேரத்தில், 406 கோவிட்-19 உள்ளூர் நோய்த்தொற்றாளர்கள் நியூ சவுத் வேல்ஸ்-இல் பதிவாகியுள்ளனர். கவலைக்கிடமாக, ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
- ▶ வென்ட்வோர்த் (Wentworth), ஜெரில்டேரி (Jerilderie), லேக் கார்கெல்லிகோ (Lake Cargelligo), குய்ரிண்டி (Quirindi) மற்றும் லைட்னிங் ரிட்ஜ் (Lightning Ridge) ஆகிய இடங்களில் கழிவுநீரில் நோய்க்கிருமிகள் கண்டறியப்பட்டுள்ளன. நீங்கள் இப்பகுதிகளில் வசிக்கிறீர்கள் அல்லது சமீபத்தில் இப்பகுதிகளுக்குச் சென்றிருந்தீர்கள் என்றால், தயவுசெய்து நோயறிகுறிகளைக் கண்காணிக்கவும், பரிசோதனையை மேற்கொள்ளவும், அத்துடன் நீங்கள் இன்னும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளவில்லை என்றால், அதைப் போட்டுக்கொள்ளவும்.
- ▶ ஹண்டர் பிராந்தியத்தில் (Hunter region) அதிகரித்துவரும் நோய்த்தொற்றாளர்கள் பற்றியும், விக்டோரியாவின் எல்லையில் உள்ள சமூகங்களைப் பற்றியும் நாங்கள் கவலைகொண்டுள்ளோம்.
- ▶ நியூ சவுத் வேல்ஸ் மீண்டும் திறக்கப்படும் வேளை, நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள் என்றாலும் தயவுசெய்து கவனமாக இருங்கள், அத்துடன் மாற்றமடைந்துவரும் விதிமுறைகளை நீங்கள் அறிந்துவைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இவை அனைத்தும் nsw.gov.au-இல் கிடைக்கின்றன.
- ▶ தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதுதான் மிகவும் முக்கியமான விடயம் என்பதைத் தயவுசெய்து நினைவில் கொள்ளுங்கள். உங்களையும், உங்கள் அன்புக்குரியவர்களையும், நீங்கள் சந்திக்கும் அனைத்து மக்களையும் பாதுகாப்பது மிகவும் அவசியமாகும். கடுமையான நோயிலிருந்து பாதுகாப்பது குறிப்பாக மிகவும் முக்கியமாகும்.
- ▶ கோவிட்-19இன் பரவலைத் தடுக்கத் தேவையான பிற முக்கிய விடயங்களில், கைகளைச் சுத்தமாக வைத்திருத்தல், முகக்கவசம் ஒன்றை அணிதல், மற்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் ஆகியவை அடங்கும்.
- ▶ நீங்கள் தடுப்பூசியைப் போட்டுள்ளீர்களோ இல்லையோ, உங்களுக்கு இலேசான நோயறிகுறிகளே இருந்தாலும்கூட, தயவுசெய்து தொடர்ந்தும் பரிசோதனையைச் செய்துகொள்ளுங்கள்.
- ▶ உங்களையும், இந்தச் சமூகத்தையும் பாதுகாப்பாக வைத்திருக்க நீங்கள் செய்துள்ள அனைத்து வேலைகளுக்கும் நன்றி. எங்களுக்கு முன்னால் உள்ள செயல்முறை வரைபடத்தில் (roadmap) கொடுக்கப்பட்டுள்ள சுதந்திரங்களை அனுபவிக்கும் அதேவேளை, தயவுசெய்து தொடர்ந்தும் பாதுகாப்பாக இருங்கள்.